FROM THE FRONT PAGE

After two years, small savings rate set for cut

set for cut

Last year, the Centre was forced to reverse swittly a sort to see the set of the set o ally.This will also encourage greater inflows into the National Small Savings Fund (NSSF), which can then be tapped more aggressively for partially funding the fiscal deficit while proportionately reducing the Centre's record market borrowing plan for FY23, they reckon.

A member of the parliamentary standing commit-

run bank said. While the small savings While the small savings interest rate on five-year time deposits has been kept high at 6.7%, the five-year Grey led stood at 5.7% on Tuesday. The two-year time deposits fetch as much as 5.5%, while the yield on G-secs with the same tenure stood at 4.52% on Tuesday. The interest rates on Public Provident Fund (PPE). A member of the partia-mentary standing commit-teeon financesaid: "We need to wait a little longer to get more clarity. People have already seen income losses following the pandemic. The interest rates are also going to rise globally. In such a situ ation, the small savings rates should not be cut. Moreover

should not be cut. Moreover, the inflows can be utilised to finance fiscal deficit."

The government has budgeted the gross market borrowing at ₹14.95 trillion for FY23, compared with ₹10.47 trillion in FY22. Accordingly, its offtake from the small savings a column is had deather. ings scheme is budgeted to dropto ₹4.25 trillion in FY23 from a record ₹5.92 trillion in the current fiscal. Any reduc-

tioninmarket borrowings by the Centre in times of global liquidity tightening will not just weigh on bond yields but also allow states greater leeway to pursue their own borrowing plans without fears of getting crowded out by the central government, said a top banker.

However, those who favour arate reduction argue that elevated costs of small savings funds have not just dented the exchequer but also forced banks to refrain from trimming their deposit rates beyond a point. Consequently, lenders have been reluctant top ason the ben-effect of monetary transmission toborrowers as much as they should have, even though the Covid-hit economy has clearly been in need of a massive credit push to turn the corner, a senior executive with a large staterun banksaid.

While the small savings

The interest tales on Puis-lise Provident Pund (PPF), Kisan Wisas Patra (KVP), Scheme and the Sulanya Samriddhi Account Scheme have been kept at 7,196, 6,996 and 7,696, respectively, during lanuary and March, Icra chief economist Aditi Nayarsaid with the rise in G-sec yields over the last three months, the govern-ment is unlikely to reduce

the small savings rates

the small savings rates. "Deposit rates of banks have also started inching up. We expect a shallow rate hike cycle to commence in mid 2022, with 50 basis points of repo hikes," she said.

DK Pant, chief economist at India Ratings, said: "Small savings rates are linked to yields on government securities. Since the gap is narrowing, chances of small such rates remaining the same are high."

It's back to

It's back to Apple Vs Samsung in premium

S22 has got the fancy

it to around 40%, or hused by the Market September Septe

plethora of models which will help us consolidate our lead-ership position, especially in the mid-range," Pullan said. (With inputs from Indronil Roychowdhury)

Tata Consumer Products to merge Tata Coffee with itself

restructuring initiative is in

line with Tata Consume ine with fata consumer Products' strategic priorities – to unlock synergies and create a future-ready organ-isation". He further said, "This exercise will enable us to bet-ter leverage our supply chain, create customer-focused business verticals, and accelerate decision making and

erate decision making and execution."

Tata Coffee MD & CEO Chacko Thomas said: "This roorganisation exercise will enable Tata Coffee to better leverage the strong coffee expertise we have and allow us to integrate more closely with TCPL's branded coffee business, to propel it further."

MKARA OMKARA ASSETS RECONSTRUCTION PVT. LTD.

is to notify the public at large that M/s. Sumeet Appliances Private Limite s Director/Guarantors Mr. Ajay Mathur and Mrs. Kavita Mathur have a credit facilities from Allahabad Bank (Now merged with Indian Bank). The Bor

Credit facilities from Alahabad Bank (Now mergod with Indian Bank). The Borrower and its Director/Cregariantos falled to make properties of the can and account has been classified as a NPA on \$1102015, Further as per Reserve Bank of India guideline Alahabad Bank (Now mergod with Indoan Bank) have declared bank (Server and Server and Server

PUBLIC /CAUTION NOTICE - WILFUL DEFAULTERS

soovernentoned Directors/Guarantors have been declared as a Wilburgh and we may initiate appropriate penal measures as per the guidelines of R Bank of India in its regard. Further they are not entitled for any financial assi from any Bank/ Financial Institution.

HAP

HATSUN AGRO PRODUCT LIMITED

Regd. Office: Domaine, Door No.1/20A, Rajjiv Gandhi Salai (OMR), Karapakkam, Chennai - 600 097 Tel: 091-044-24501622 | Fax: 091-044-24501422 | Email: secretarial@hap.in Website: www.hap.in

NOTICE

SUB: Transfer of Unclaimed Dividends and Equity Shares of the Company to Investor Education and Protection Fund (IEPF).

The Notice is published pursuant to Rule 6(3)(a) of the Investor Education and Protection Fund Authority(Accounting, Audit, Transfer and Refund) Amendment Rules, 2017(the Rules) read with Section 124(6) of the Companies Act, 2013(The ACT) notified by the Ministry of Corporate Marias and as amended from time to lime.

The Rules inter alia contain provisions for transfer of all the shares in respect of which dividend has not been paid or claimed by the shareholders for seven consecutive years or more to the DEMAT Account of Investor Education and Protection Fund Authority(herian later referred to as "Authority(herian later referred to as "Authority").

In compliance with the requirements set out in the Rules, the Company shall send individual notices to the conc shareholder(s) at their latest available address as per the Company SHRTA's records, that, their shares and dividends uncl by them are lailed to be transferred to the Authority under the said Rules within the stipulated time.

The Company has uploaded full details of such shareholders and shares due for transfer to DEMAT account of the Authority on its website at www.hap.in.

is wedset at www.nap.in.

The concerned shareholder(s) holding shares in physical forms and whose shares are liable to be transferred to the Authority may note that the Company would be issuing duplicate share certificate(s) in lieu of the original share certificate(s) held by them for the purpose of transfer of shares to the Authority as per Allos and upon such issue, the original share certificate(s) which stand registered in their names will stand automatically cancelled and be deemed non-negotible. The shareholders may further note that the details uploaded by the Company on its website should be regarded and shall be deemed adequate notice in respect of issue of duplicates share certificate(s) by the Company for the purpose of transfer of shares to the DEMAT Account of the Authority by the due date as per procedure stipulated in the Rules.

In case the Company does not receive any communication from the concerned share holders by July 04,2022 or such other date as may be extended, the Company shall with a view to complying with the requirements set our in the Rules, transfer the shares and unclaimed dividend to the Authority by the due date as per procedures splutated in the Rules.

Shareholders may note that both the unclaimed dividend and the shares transfered to IEPF including all the benefits accruing on such shares, if any, can be claimed back by them from Authority after following the procedure prescribed by the Rules.

in case the shareholders have any queries on the subject matter and the Rules, they may contact the Company's Share Transfer Agent at Integrated Registry Management Services Private Limited, No.30, Ramana Residency,4th Cross, Sampige Road, Malleswaram, Bangalore - 660 003 Tel: (060) 2346 0815 to 818 Fax (080)/2346 0819 EMail D: gopi@integratedindia.in.

By Order of the Board for HATSUN AGRO PRODUCT LIMITED

G. Somasundaram

Place: CHENNAI Date: March 28, 2022.

Company Secretary & Compliance Officer

RUCHI SOYA INDUSTRIES LIMITED

GO FOUR COMPANY, ACHARYA BUKRISHINA, RAM BHARAT, SHEILATA BHARAT, PATANIALI AYUUWED LIMITED, PATANIALI PARIVAHAN RRIVATE LIMITED UST, PATANIALI GRAMUDYOG NAYAS, YOGAKSHEM SANSTHAN, RUCH SOVA NDUSTRIES LIMITED BENEFICIARY TRUST, VEDIC GROADCASTING LIMITED MITED, PATANIALI ANTURAL BISCULTE PRIVATE LIMITED, DOWYA PACKAME PRIVATE LIMITED, SOLDE AYURINDE PRIVATE LIMITED, SANSKAR INFO TY PRIV AGRO NIDA PRIVATE LIMITED, SVITRAN HEALTICARE PRIVATE LIMITED, PATANIALI PARIDHAN PRIVATE LIMITED, GANGOTRI AYURYEDA PRIVATE LIMITED, SI MITED AND PATANIALI REPREMBLE LERGY PRIVATE LIMITED, PATANIALI PARIDHAN PRIVATE LIMITED, GANGOTRI AYURYEDA PRIVATE LIMITED, SI

ENVIRONMENTAL CONTINUE (1) EQUITY SHARES OF FACE VALUE OF 2 EACH FEQUITY SHARES") OF RUCH SOYA INDUSTRIES LIMITED ("OUR COMPANY" OR "THE COMPANY" OR "THE COMPANY" OR "THE COMPANY" OR "THE SISUE PROCE") FOR CASH AT A PRICE OF ? (-) PER EQUITY SHARE (INCLUDES SHARE PRESIDUE OF ? (-) PER EQUITY SHARES() (THE "SISUE PROCE") AGGREGATING UP 10 ', 40,000 LAKES (THE "SISUE") THE SISUE ("SISUE PROCE") AGGREGATING UP 10 ', 40,000 LAKES ("SISUE") THE SISUE ("SISUE PROCE") AGGREGATING UP 10 ', 40,000 LAKES ("SISUE") THE SISUE LAKES ("SISUE") AND SHARES ("SISUE PROCE") AND SHARES ("SISUE") AND SHARES ("SISUE PROCE") AND SHARES ("SISUE PROCE") AND SHARES ("SISUE PROCE") AS THE SISUE LAKES ("SISUE") AND SHARES ("SISUE PROCE") AND SHARES ("SISUE") AND SHARES ("SISUE PROCE") AND SHARES ("SISUE") AND SHARES ("SISUE")

NETISSUE SHALL CONSTITUTE (-) NAME (-) NO FITHE POST-ISSUE PAILO-DECOUNT SHARE CAPITAL OF OUR COMPANY, RESPECTIVELY.

QIB Category: Not more than 50% of the Net Issue | Retail Category: Not less than 35% of the Net Issue | Retail Category: Not Lease than 15% of the Net Issue | Employee Reservation Portion: 10,000 Equity Shares Aggregating up to [-] Lakh
PRICE BAND? 45 150 NO TO 4 550 NO PER COUNTY SHARE OF FACE VALUE OF 7 EX VALUE OF THE FLOOR PRICE IS 307.50 TIMES THE FACE VALUE OF THE EQUITY SHARES AND
THE CAP PRICE IS 307.50 TIMES THE FACE VALUE OF THE EQUITY SHARES
BIDS CAN BE MADE FOR A MINIMUM OF 21 EQUITY SHARES AND IN MULTIPLES OF 21 EQUITY SHARES THEREAFTER

Risks to Investors:

As of December 31, 2021, our Promoters hold 98.90% shareholding in the Company and remaining 1.10% Equity Shares form part of the public shareholding in the Company. Thus, the free-float of our Company was restricted to 1.10%. Further, the Equity Shares of our Company relisted on BSE and NSE in accordance with the Patanjail Resolution Plan on January 27, 2020 at share price of ₹ 16.10 and ₹ 16.20 respectively. The price of the Equity Shares of our Company increased over meat few months to touch high of ₹ 1,535.00 on Dune 29, 2020 on BSE and high of ₹ 1,519.55 on NSE on Use of £ 1,535.00 on Dune 29, 2020 on BSE and high of ₹ 1,519.55 on NSE on Use of £ 1,535.00 on Dune 20, 2020 on Start the Increase its control of the Market Price of our Equity Shares after the Issue.

Our Company is required to increase its public phaseholding for a 4.40%.

Or Our Company is required to increase its public shareholding from 1.10% (as on December 31,2021) so that it can achieve the minimum public shareholding in compliance with the requirements of Rule 19A of SCRR. Our Company cannot assure that it will be able to achieve the minimum public shareholding requirements under Rule 19A of SCRR after completion of the Issue and any failure to comply with the minimum public shareholding requirements may result in certain adverse consequences.

Notice to Investors

We understand that there is a SMS/message in circulation in social media, speculating about investment opportunity in our Company's Issue and about equity shares of our Company being available at discount to the market price ("Message"). We wish to bring to attention of the investors that this Message has not been issued by our Company or any of our Directors, Promoters Promoter Group or Group Companies. A Inst information report bearing No. 1188 attend March 27, 2022 ("FIR") has been lodged by our Company with a police station at Hardwar to take up investigation in respect to circulation of the Message, under Section 67A of the Information Technology Act, 2000 and section 420 of the Indian Penal Code, 1880.

Information Technology Act, 2000 and section 420 of the Indian Penal Code, 1860.

As directed by the Securities and Exchange Board of India wide is later bearing SEBIIH/O(FDIDIL2/PIOW/2022/12862/1 dated March 28, 2022, we wish to bring to attention of the investors that all Bilders (other than Anchor investors), have an option to withdraw their Bilds from March 28, 2022, all March 30, 2022. Ill water bear the Bilding in the Issue is closed on March 28, 2022, and accordingly no further Bilds will be accepted in the Issue. Any fresh Bilds, and the Bild colume will be rejected. The above mentioned option to withdraw can be exercised by submitting a request for the same to the concerned Designated Intermediany, who shall assist in such withdrawal of Bild cum Application Form, on or before March 30, 2022. For further details in relation to the withdrawal of Bild cum Application Form, on or before March 30, 2022. For further details in relation to the withdrawal of Bild cum Application Form, polication Form, polication Form, polication Form, polication Form, polication Form, polication Form, before the Issue i.e., Link Intime India Private Limited at, Tel: +91 22 4918 5200 E-mail: ruchisoya.po@linkintime.co.in and Investor grevance email: ruchisoya.po@linkintime.co.in

Investors should note the revised indicative timetable in respect of the Issue is set out below: Finalisation of Basis of Allotment with the Designated Stock Exchange Initiation of refunds (if any, for Anchor Investors) / unblocking of funds from ASBAAccount* On or about Tuesday, April 5, 2022 On or about Wednesday, April 6, 2022

Initiation of refunds (if any, for Anchor Investors) unblocking of funds from ASBAAccount*

On or about Wednesday, April 8, 2022

Oredit of the Equity Shares to depository accounts of Allottees

On or about Thursday, April 8, 2022

*In case of any delay in unblocking of smounts in the ASBAAccounts (including amounts blocked through the UPI Mechanism) exceeding four Working Days from the Biddissue Closing Date the Biddiers shall be compensated at a uniform rate of \$70 per day for the entire duration of delay is exceeding four Working Days from the Biddissue Closing Date the Biddiers shall be compensated at a uniform rate of \$70 per day for the entire duration of delay exceeding four Working Days from the Biddissue Closing Date the Biddiers shall be compensated at a uniform rate of \$70 per day for the entire duration of delay exceeding four Working Days from the Biddissue Closing Date the Biddiers shall be compensated at a uniform rate of \$70 per day for the entire duration of delay exceeding four Working Days from the Biddissue Closing Date the Biddiers shall be compensated at a uniform rate of \$70 per day for the entire duration of delay exceeding four Working Days from the Biddissue Closing Date the working of the exceeding of the exceeding place in unblocking. The BRU shall be a proper shall be deemed to be incorporated in the deemed agreement of the Company with the SCSBs to the extent applicable.

Please also note that the UPI mandate end time and date shall be at 12.00 pm on Thursday, March 31, 2022.

Additionally, please note that, as of December 31, 2021, our Promoters hold 98.90% shareholding in the Company and remaining 1.10% Equity Shares form part of the public shareholding in the Company. Thus, the fee-fload of our Company was restricted to 1.10%. Post completion of the Issue, he public shareholding will increase to approximately 10% assuming allotment at the upper and of the price band, the reference is not indicative of the future market price of the Equity Shares are at or above the Issue price o

Please note that capitalized terms used and not defined herein shall have the respective meaning ascribed to them in the red herring prospectus dated March 11, 2022, read with addendum dated March 20, 2022 ("RHP").

BID/ ISSUE PROGRAMMI

LAST DAY FOR WITHDRAWAL OF BIDS: WEDNESDAY, MARCH 30, 2022*

I capitalised terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the RHF

For RUCHI SOYA INDUSTRIES LIMITED
On behalf of the Board of Director

CHENNAI/KOCHI

Sdl Company Secretary & Compliance Office

RUCHI SOYA INDUSTRIES LIMITED a proposing, subject to receipt of requisite approvals, market conditions and other considerations, to make a further public issue of its Equity Shares and has filled the RRP with the RRC and thereafter with SEBF and the Stock Exchanges. The RRP draid has evaluated on the website of the SEBF at www.setsi.gov/in as well as on the websites of the book numing lead managers, SEB Logisal Markets Limited. Ask Capital indirections are considered in the second of th It investors should not may on the DMFP for any investment discision.

ement does not constitute an offer of securities for sale in any jurisdiction, including the United States, and any securities described in this announcement many not be offered or sold in the United States abbeen defer the U.S. Securities. Act of 1933, as amended, or an excerption from such registration. Any public offering of securities to be made in the United States will be made by means of a prospectua that may be obtained and the U.S. Securities and the securities and the united States will be made by means of a prospectua that may be obtained and the U.S. Securities and the securities and the United States will be made by means of a prospectua that may be obtained and the U.S. Securities and the United States will be made by means of a prospectua that may be obtained and the U.S. Securities and the United States will be made by means of a prospectua that may be obtained and any obtained of the U.S. Securities and the United States and the United States and the U.S. Securities and the United States and the United States and the United States and the United States and the U.S. Securities and the United States and the U.S. Securities are under the U.S. Securities and the U.S. Securiti

As per the Go Green Initiative, investors are encouraged to register/update their email id and mobile number with us to support paper less communications. For Indiabulls Asset Management Co. Ltd. (Investment Manager to Indiabulls Mutual Fund) Uday Diwale

financialexp.ep. .in

As on December 2021, TCPL holds a 57.48% stake inTCL. Commenting on the development, TCPL MD & CEO Sunil D'Souzasaid, "The

segment
"Almost 150,000
consumers prebooked even before the
product was launched.
The strategy of synergizing the S series and
the Note series into
\$22 bas got the fancy

522 has got the larty of consumers and that is the testimony of our flagship strategy," Pul-lan said. Samsung, with nearly 25% mar-ket share in the mid segment, wants to take it to around 40%. On Proceday it humehad.

(T) IDBI mutual

IDBI Asset Management Limited IDDI ASSEL Wildingerinen Limited

Registered Office: IDBI Tower, WTC Complex, Cuffle Parade, Colaba, Mumbai - 400005

Corporate Office: 4" Floor, IDBI Tower, WTC Complex, Cuffle Parade, Colaba, Mumbai - 401

Tel: (022) 66442801 Fax: (022) 66442801 Website: www.ibbimudual.co.in E-mail: conlactus@idbimudual.co.in E-mail: conlactus.co.in E

NOTICE CUM ADDENDUM NO. 36/2021-22

Change in name of Registrar & Transfer Agent (RTA)
 Investors are hereby informed about the change in the name of the Registrar & Transfer Agent of IDBI Mutual Fund from KFin Technologies P.L. to. "KFin Technologies Ltd.".

Mutual + und from K+in I technologies + Vt. Ltd. to K+in I technologies Ltd.:

Change in address of Official Point OAcceptance
This is in reference to the notice cum addredum no. 342021-22 dated March 08, 2022 regarding
temporary change in address of Official Point of Acceptance (*POA*) at Junagadh. Investors are
requested to take note that the above stated (*POA*) of the schemes of IDBI Mutual Fund has been
shiftled back to the oid address (Slope No. 201; 2nd Foor, VARGADE Complex, Near Vanzari Chowk,
M.G. Road, Junagadh – 362001) with effect from March 28, 2022:

This Addendum shall form an integral part of Statement of Additional Information (SAI) / Scheme Information Document (SID) / Key Information Memorandum (KIM) of the schemes of IDBI Mutual Fund, as amended from time to time.

All others features and terms and condition as stated in the SAI/SID/KIM of the Schemes shall renunchanged

For IDBI Asset Management Limited (Investment Manager to IDBI Mutual Fund) Sd/-Company Secretary and Compliance Officer

Statutory Details: IDBI Mutual Fund has been set up as a trust sponsored by IDBI Bank Limited with IDBI MF Trustee Company Limited as the Trustee ("Trustee" under the Indian Trusts Act, 1882) and with IDBI Asset Management Limited as the Investment Manager. Mutual Fund Investments are subject to market risks, read all scheme related documents carefully.

Indiabuls MUTUAL FUND

Investment Manager: Indiabulis Asset Management Co. Ltd. (AMC)

Registered Office: Plot No. 422, Udyog Vihar, Phase-IV, Gurugram, Haryana - 122 016.

Tel: (0124) - 6681199, Fax: (0124) - 6681111, Website: www.indiabulisamc.com

CIN: U65991HR2008PI C095063 Notice cum Addendum No. 26/ 2021

Notice cum Addendum to the Scheme Information Document (SID), Key Information Memorandum (KIM) of all the below Schemes and Statement of Additional Information (SAI) of Indiabulis Mutual Fund (IBMF) en to all the investors / unitholders to take note of the following:

Lifthe Bellow's schemics emissions.

2. sis hereby year to all the investors / unlithoiders to take note of the following:

Appointment of Chief Risk Officer of the Company:

Notice is hereby year that it a coordinace with SEBI Croudar no. SEBIHOIMD/IMD-1 DOF2PICIR/2021/830

dated September 27, 2021 read with Circular no. SEBIHOIMD/IMD-22(RIP/2021/830 dated December 10, 2021, Mr. Jayra Panchal has been appointed as the Chief Risk Officer and Key Personnel of Indiabulis

Asset Management Company Ltd. w.c.f. April 01, 2022. His brief profile. & work experience is given below.

Name, Designation & Age	Educational Qualification	Previous Work Experience
Mr. Jayraj Panchal Chief Manager Age: 35 years	MBA - Finance; BE - Electronics.	Prior to his appointment as Chief Risk Officer, he had been involved in and managed all aspects of the investment process and the monitoring of risk at Indiabulls Asset Management Company Ltd.
		His past experience includes working for following organizations in various areas such as credit underwriting and risk management among others:
		 India Infoline Finance Limited;
		 Aditya Birla Finance Limited;
		Reliance Capital Limited.

b) Linking of Aadhaar with PAN by 31" March 2022

For seamless investment experience, as directed by the Government of India, you are requested to link you Aadhaar with your PAN by 31° March 2022.

TDS deduction / TCS will attract a higher rate applicable to PAN not present;

You may have difficulties in operating your Bank accounts.

To link your Aadhaar with PAN you may visit the website: www.incomelax.gov.in from a web browser and click on "Link Aadhaar" under the "Quick Links" Tab. or you may directly access the page at https://eportali.nomelax.gov.inlectloservices/#ipre-login/th-link-aadhaar

To check the status of linking of your Aadhaar with PAN please visit https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/link-aadhaar-status Note: This Notice cum addendum forms an integral part of the SID, KIM of all the Schemes & SAI of IBMF. All other terms and conditions as mentioned in the SID, KIM of all the above mentioned Schemes & SAI shall remain unchanged.

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

மே 10ந்தேத் வரை தமிழக சட்டசபை கூட்டம்

ஏப்ரல் 6-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

தமிழக சட்டசபை கடந்த மார்ச் 18-ந்தேதி கூடியது. அன்றைய தினம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆண்டுக்கான தாக்கல் ` செய்தார். பட்ஜெட்டை 19–ந்தேதி வேளாண் பட்ஜெட்டை அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து, பட்ஜெட் விவாதம் 3 நாட்கள் நடைபெற்றது. 24–ந்தேதியுடன் முதல் அமர்வு நிறைவு பெற்றதையடுத்து, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

. தொட**ர்ந்**து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு, கோரிக்கை மீதான 6–ந்தேதி விவாதத்திற்காக எப்ால் தொடங்கும் என்றும்,

் எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும், எந்தெந்த நாட்களில் எந்தெந்த மானியக் கோரிக்கைகள் நடைபெறும<u>்</u> விவாதம் என்பது குறித்து எனது தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 11 நடைபெ<u>ற்</u>ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் மே 10-ந்தேதி வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக வருகிற ஏப்ரல் 6-ந்தேதி தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்வளத் துறை

அதன் விவரம் வருமாறு:-ஏப்ரல் 6–ந்தேதி (புதன்கிழமை) – ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) – அரசு நீர்வளத் துறை

(வியாழக்கிழமை) 7–ந்தேதி நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

் 8–ந்தேதி (வெள்ளிக்கிழமை) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர்

அமீரகப் பயணம் வெற்றிகரமாக

நிறைவடைந்த நிலையில், மாநில

உரிமைகளுக்காக அடுத்த பயணம்

புதுடெல்லியை நோக்கி அமைகிறது

அமீரக பயணம் மிகவும் வெற்றிகரமாக

இதுவரை எத்தனையோ நாடுகளைச்

சேர்ந்த பிரதமர்களும், தலைவர்களும்

துபாய்க்கு வந்தபோதுகூட இல்லாத

பிரமிக்கச் செய்துள்ளது. நாட்டின்

தலைவர்களுக்கு உண்டான மதிப்பும்

மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்திருப்பது

எனக்குக் கிடைத்த இந்த வரவேற்பும்

பெருமையும் எனக்காகக் கிடைத்தது

என்று கர்வம் கொள்ளும் மனநிலை

எனக்கு எப்போதும் கிடையாது.

தோண்டனான என்னைத் தங்களின்

தலைவனாக ஏற்றுக்கொண்டிருக்கிற

கழக உடன்பிறப்புகளுக்கும் கிடைத்த

பெருமை இது என்பதை மனதில்

இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர்

என்பதைவிட, இந்தியாவின் நம்பர் 1

மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை

உருவாக்குவதே உங்களில் ஒருவனான

எனது இலக்கு. அதற்கான பயணம்

அமீரகப் பயணம் வெற்றிகரமாக

நிறைவடைந்த நிலையில், அடுத்த

தலைநகராம் புதுடெல்லியை நோக்கி

இந்திய

கொண்டே செயல்படுகிறேன்.

அயர்வின்றித் தொடரும்.

ஒரு

கூறியுள்ளார்.

தொண்டர்களுக்கு

மு.க.ஸ்டாலின்

முதன்முறையாக

கிடைத்திருப்பது

வியக்க வைத்திருக்கிறது.

மரியாதையும்

என்னை

*தமி*ழ்நாட்டு

இயக்கத்தின்

வரவேற்பு

சேர்ந்த

டெல்லி பயணம்

கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் என்ற

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, மார்ச் 30–

தொடர்பாக

எழுதியுள்ள

முறையில்

மேற்கொண்ட

மாநிலத்தைச்

அனைவரையும்

முதலமைச்சர்

முதலமைச்சருக்குக்

முதலமைச்சராக்கிய

மக்களுக்கும்,

ஒன்றியத்தின்

சென்னை, மார்ச் 30-

முதன்மைத்

முதலமைச்சர்

சபாநாயகா் அப்பாவு அறிவிப்ப

(சனிக்கிழமை) மற்றும் 9–ந்தேதி 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) – அரசு

11–ந்தேதி (திங்கட்கிழமை) – உயர் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை

(செவ்வாய்க்கிழமை) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள் 13–ந்தேதி (புதன்கிழமை)

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன்,

(வியாழக்கிழமை) 14–ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு, (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி – அரசு விடுமுறை

் (சனிக்கிழமை), 17– 16–ந்தேதி ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) – அரசு விடுமுறை

(திங்கட்கிழமை), 18–ந்தேதி மற்றும் பேரிடர் வருவாய் மேலாண்மைத் இயற்கைச் துறை, சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு

19–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நீதி நிருவாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு

20-ந்தேதி (புதன்கிழமை) – வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் – குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

(வியாழ்க்கிழமை) 21–ந்தேதி மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்

(வெள்ளிக்கிழமை), 22–ந்தேதி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை 23-ந்தேதி (சனிக்கிழமை), 24-

விடுமுறை 25–ந்தேதி (திங்கட்கிழமை) – வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை

மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை எரிசக்தித்துறை 26–ந்தேத் (செவ்வாய்க்கிழமை)

அமீரகப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது

மாநில உரிமைகளுக்காக டெல்லி பயணம்

தொண்டாகளுக்கு முதலமைச்சா ஸ்டாலின் கடிதம்

பிரதமர் நரேந்திர மோடியை நான்

சந்திக்கிறேன். தொடர்ந்து ஒன்றிய

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்

சிங், சாலை போக்குவரத்துத் துறை

அமைச்சர் நிதின் கட்கரி, நிதி அமைச்சர்

நிர்மலா சீதாராமன் ஆகியோரையும்

ஒன்றிய அரசு தர வேண்டிய வரி

வருவாய், மழை – வெள்ள நிவாரணத்

மாநில உரிமைகளுக்கான சந்திப்பு

இது. அதனைத் தொடர்ந்து இந்திய

இருக்கிறது.

டெல்லிப் பட்டணத்தில் திராவிடக்

கோட்டையாக உருவாகியுள்ள கழக

அலுவலகமான அண்ணா ? கலைஞர்

திறக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில்

வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு

ஆட்சியில் 2013ம் ஆண்டு டெல்லி

அலுவலகம் அமைப்பதற்கான இடம்

நிலையில், தற்போது அந்த இடத்தில்

கலைஞரின் சிந்தனையில் உருவான

கட்டடங்கள் போலவே, 3 தளங்களைக்

கொண்ட டெல்லி அறிவாலயமும்

திராவிடக் கட்டட அமைப்பின்படி

உயரமான நான்கு தூண்களைக்

கொண்ட முகப்பு, நுழைவாயிலில்

மார்பளவு சிலை, கழக நிர்வாகிகள்

அறிவாலயம் கம்பீரமாக

உருவாக்கப்பட்டுள்ளது.

அண்ணாகலைஞர்

ஆலோசிப்பதற்கான

விசாரணையில்

உபாத்யாயா

காலம்

முற்போக்குக்

நமது

ஏப்ரல்

உறுப்பினர்களுக்கு மேல் உள்ள

டெல்லியில்

கட்டுவதற்கு

உள்ளிட்ட

அமைச்சர்

சென்று

கழக

திட்<mark>டங்களுக்கு</mark>ரிய

தலைவர்களுடனான

்முத்தாய்ப்பாக.

அடிப்படையில்,

தமிழ்நாட்டிற்கு

நமமுடைய

இவை

2–ந்தேதி

கட்சி

இடம்

மார்க்

கனிர்க

இருவரது

இடம்,

கூட்டணி

கழகத்திற்கு

நாளை

அரசு

அமித்ஷா,

டெல்லிக்குச்

சந்திக்க இருக்கிறேன்.

. ஒதுக்கீடு,

தமிழ்நாட்டி*ல்*

அறிவித்துள்ள

அரசியல்

அனைத்திற்கும்

அறிவாலயம்

கட்சிகளு**க்**கு

அலுவலகம்

அறிவித்ததன்

ஐக்கிய

கீனகயாள்

பகுதியில்

நிற்கிறது.

ஒதுக்கப்பட்டது.

சந்திப்பு

எரிசக்தித்துறை, மதுவிலுக்கு மற்றும் ஆயத்தீர்வை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை 27–ந்தேதி (புதன்கிழமை) – தொழில்

துறை, தமிழ் வளர்ச்சி 28–ந்தேத் (வியாழக்கிழமை) கைத்தறி மற்றும் துணிநூல், கிராமத் தொழில்கள் மற்றும் ்பொருட்கள், வணிக கைவினைப் வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு

(வெள்ளிக்கிழமை) 29–ந்தேதி மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை

30-ந்தேதி (சனிக்கிழமை), மே 1-15-ந்தேதி ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) – அரசு விடுமுறை

2-ந்தேதி (திங்கட்கிழமை) பேரவைக் கூட்டம் இல்லை (செவ்வாய்க்கிழமை) 3–ந்தேதி

ரம்ஜான் – அரசு விடுமுறை 4-ந்தேகி (புதன்கிழமை) இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் – நிருவாகம், போக்குவரத்துத் துறை,

தகவல் தொழில்நுட்பவியல் துறை 5–ந்தேதி (வியாழக்கிழமை) – இந்து சமய அறநிலையத் துறை, சுற்றுலா

கலை மற்றும் பண்பாடு 6–ந்தேதி (வெள்ளிக்கிழமை) – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்

7–ந்தேதி (சனிக்கிழமை) – காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் 8–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) –

அரசு விடுமுறை 9–ந்தேதி (திங்கட்கிழமை), காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் பதிலுரை, திட்டம், வளர்ச்சி மற்றும் முயற்சிகள் துறை, நிதித் துறை, மனித வள மேலாண்மைத் ஓய்வூதியங்களும், ஏனைய

ஓய்வுக்கால நன்மைகளும் 10-ந்தேதி பொதுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, அரசினர் முன்வடிவுகள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும், எனைய அரசினர் அலுவல்கள். இவ்வாறு சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

உள்ளிட்ட தலைமைக்

உறுப்பினர்கள்

தங்குவதற்கான அறை

விழாவில் பங்கேற்றிட

துணை ஜனாதிபதி

அழைப்பிதழ்

இவ்வாறு

மு.க.ஸ்டாலின்

பயன்படுத்தும்

ஆயிரக்கணக்கான

கழக நிர்வாகிகளுக்கான அறைகள்,

நூல்களைக் கொண்ட நூலகம், கழக

என முத்தமிழறிஞரின் எண்ணத்தை

நிறைவேற்றும் வகையில் அண்ணா

கலைஞர் அறிவாலயம் அழகுற

கட்சிகளைச்

நாயுடு, நாட

அமைச்சர் நிர்மலாக சீதாராமன்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா

பானர்ஜி உள்ளிட்ட பலரும் தி.மு.க.

அலுவலக கட்டட திறப்பு விழாவில்

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா,

தலைவர்

வகையில்

பொதுமக்கள்

நாடாளுமன்ற

அமைந்துள்ளது.

திறப்பு

தலைவர்கள்,

வெங்கையா

உள்ளிட்டோருக்கு

பங்கேற்கின்றனர்.

முதலமைச்சர்

கூறியுள்ளார்.

நேரில் வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு

தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் நாடு மாநில சுகாதாரப் பேரவூ անարդը երևայալ

தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவை: முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கினார்...

(1ம் பக்கத் தொடர்ச்சி)

வைக்க தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு வருகை புரிந்த போது, முதலமைச்சர், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்திட ஒரு கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கருவிகளின் சேவையை தொடங்கி வைத்தார்.

*தமி*ழ்நாடு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, டாக்டர் (ழ<mark>த்துலட்</mark>சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவி, பேறுசார் மற்றும் குழந்தை ஒப்புயர்வு மையங்கள், மையங்கள் சீமாங்க் போன்ற செயல்படுத்தி திட்டங்களை தொடர்ச்சியாக, வருகிறது. இதன் முதல்முறையாக இந்தியாவிலேயே மருத்துவமனையில் மாநில அதாவது அரசு பன்னோக்கு உயர் மருத்துவமனையில், சிறப்பு வெளிநாட்டிலிரு<u>ந்</u>து பிரத்யேகமாக

'ஆட்டோடெல்பியா மெட்டர்னல் (Autodelfia அனாலிசர்' Maternal Analyzer) என்ற மருத்துவக் கருவி தருவிக்கப்பட்<u>டு</u> அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.1000–ல் ஆரம்ப நிலை கரு பரிசோதனை

இம்மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அதிநவீன முழு உடற்பரிசோதனை மையத்தில், சிறப்பு தனித் தொகுப்பாக, ஆரம்ப நிலை கரு பரிசோதனைக்கு 1000 ரூபாயும், இப்பரிசோதனையுடன் கர்ப்பிணித் தாய்க்கு கூடுதலாக பரிசோதனைகள் மேற்கொள்ள 2 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கர்ப்ப காலத்தில் (11-14 வாரங்கள்) இந்த பரிசோதனை செய்வதன் மூலமாக கரு மரபணு சார்ந்த பல பிரச்சனைகள் கண்டறியப்பட்டு,

இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.

உடல் உறுப்பு ஊனத்துடன் குழந்தை

வளர்வது தவிர்க்கப்படும்.

சுப்பிரமணியன், துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஜி.கே. ഥഞ്ഞി. ஆ.தமிழரசி, மருத்துவர் மு.பெ.கிரி, முத்துராஜா, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், எஸ். மாங்குடி, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன்,

மக்கள் நல்வாழ்வு<u>த்</u> முதன்மைச் செயலாளர் பணி அலுவலர்) ப. செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழுமத்தின் குழும இயக்குநர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதார சீர்திருத்த திட்ட இயக்குநர் ச. உமா, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத் தலைவர் தீபக் ஜேக்கப், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் டி.எஸ். செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநர் குருநாதன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் புதிதாக 1,233 பேருக்கு கொரோனா

புதுடெல்லி, மார்ச் 3*0*– இந்தியாவில் புதிதாக 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

24 மணி நேரத்தில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 23 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.

1,876 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் இதுவரை எண்ணிக்கை கோடியே லட்சத்து 87 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பல்வேறு பேர் ஆயிரத்து 704 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரத்து 101

மணி நேரத்தில் 26 லட்சத்து 34 ஆயிரத்து 80 பேருக்கு தடுப்பூசி இதுவரை 183 கோடியே 82 லட்சத்து 41 ஆயிரத்து 743 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக

Place: CHENNAI

Date: March 28, 2022.

அதன்படி, இந்தியாவில் கடந்த

கொரோனா பாதிப்பில் இருந்து

முழுவதும் வைரஸ்

கொரோனாவுக்கு கடந்த 24 மணி

பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24

செலுத்தப்பட்டுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடி கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்வு சென்னை, மார்ச் 30- நெமிலி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை

ஏப்ரல் 1ம் தேதி முதல் சூரப்பட்டு, வானகரம் சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணம் நெடுஞ்சாலை உயர்த்தப்படுவதாக ஆணையம் அறிவித்துள்ளது.

பொறுத்தவரை தமிழகத்தை நெடுஞ்சாலைகளில் குறுகிய தொலைவுக்குள் அடுத்தடுத்து சுங்கச்சாவடிகள் இருப்பது வாகன பெரும் ஓட்டிகள் சிரமத்திற்கு நகராட்*சி* உள்ளாக்கியுள்ளது. மா<u>ந</u>கராட்சி ,பேரூராட்சி, எல்லையில் இருந்து 10 கிலோ தொலைவுக்கு மீட்டர் சாவடிகள் இருக்கக் கூடாது என்ற விதியை மீறி, பல சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் சென்னை மாநகர எல்லைக்குள் வரும் வானகரம், பரனுர், சூரப்பட்டு, சென்னை சமுத்திரம் ,

அகற்ற கோரி தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் 1ந்தேதி

முதல் வானகரம், சூரப்பட்டு கட்டணம் சுங்கச்சாவடிகளில் நெடுஞ்சாலை உயர்த்தப்படுவதாக ஆணையம் அறிவித்துள்ளது. ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணக்கை உயர்த்துவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 2 சுங்கச்சாவடிகளையும்

அகற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில் மத்திய அரசு கட்டணத்தை உயர்த்தி குறிப்பிடத்தக்கது. ഖിതെ பெட்ரோல்,

சுங்கச்சாவடி ஏற்றத்துடன் உயர்த்துவது கட்டணத்தையும் என்பது கூடுதல் சுமையாக உள்ளது என்று வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சென்னை பெரியமேட்டில் வாகன சோதனை: காரில் துப்பாக்கியுடன் வந்த சாப்ட்வேர் <u>நிறு</u>வன ஊழியர்கள்

CIN: L15499TN1986PLC012747

பெரியமேட்டில் துப்பாக்கி சென்னை போலீசார் இன்று தணிக்கையின் போது சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் காரில் துப்பாக்கியுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை பெரியமேடு போலீசார் இன்று அதிகாலையில் சென்ட்ரல் ொயில் நிலையம் அருகில் எதிரில் விக்டோரியா மகால் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை நடத்தினர்.

சென்னை, மார்ச். 30- அப்போது காரின் டேஷ்போர்டுக்குள் இருப்பதை அதிகாலை நடத்திய அதிர்ச்சியடைந்தனர். வந்தவர்கள் பெயர் ஜேக்கப், முஹ்சின் எனவும் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர்கள் கேரளாவில் சென்னைக்கு இருந்து ரயிலில் தெரியவந்தது. வந்தது அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் காரில் இருந்தது ஏர்கன் என தெரியவந்தது. நீண்ட நேர விசாரணைக்குப் பின்னர் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

HATSUN AGRO PRODUCT LIMITED

Regd. Office: Domaine, Door No.1/20A, Rajiv Gandhi Salai (OMR), Karapakkam, Chennai - 600 097. Tel: 091-044-24501622 | Fax: 091-044-24501422 | Email: secretarial@hap.in Website: www.hap.in

NOTICE

SUB:Transfer of Unclaimed Dividends and Equity Shares of the Company to Investor Education and Protection Fund (IEPF).

The Notice is published pursuant to Rule 6(3)(a) of the Investor Education and Protection Fund Authority(Accounting, Audit, Transfer and Refund) Amendment Rules, 2017(the Rules) read with Section 124(6) of the Companies Act, 2013(The ACT) notified by the Ministry of Corporate Affairs and as amended from time to time. The Rules inter alia contain provisions for transfer of all the shares in respect of which dividend has not been paid or claimed by

the shareholders for seven consecutive years or more to the DEMAT Account of Investor Education and Protection Fund

Authority(herein after referred to as "Authority") In compliance with the requirements set out in the Rules, the Company shall send individual notices to the concerned

shareholder(s) at their latest available address as per the Company's/RTA's records, that, their shares and dividends unclaimed by them are liable to be transferred to the Authority under the said Rules within the stipulated time.

The Company has uploaded full details of such shareholders and shares due for transfer to DEMAT account of the Authority on

its website at www.hap.in.

The concerned shareholder(s) holding shares in physical forms and whose shares are liable to be transferred to the Authority may note that the Company would be issuing duplicate share certificate(s) in lieu of the original share certificate(s) held by them for the purpose of transfer of shares to the Authority as per Rules and upon such issue, the original share certificate(s) which stand registered in their names will stand automatically cancelled and be deemed non-negotible. The shareholders may further note that the details uploaded by the Company on its website should be regarded and shall be deemed adequate notice in respect of issue of duplicate share certificate(s) by the Company for the purpose of transfer of shares to the DEMAT Account of the Authority by the due date as per procedure stipulated in the Rules.

In case the Company does not receive any communication from the concerned share holders by July 04,2022 or such other date as may be extended, the Company shall with a view to complying with the requirements set our in the Rules, transfer the shares and unclaimed dividend to the Authority by the due date as per procedures stipulated in the Rules.

Shareholders may note that both the unclaimed dividend and the shares transfered to IEPF including all the benefits accruing on such shares, if any, can be claimed back by them from Authority after following the procedure prescribed by the Rules

In case the shareholders have any queries on the subject matter and the Rules, they may contact the Company's Share Transfer Agent at Integrated Registry Management Services Private Limited, No.30, Ramana Residency,4th Cross, Sampige Road, Malleswaram, Bangalore - 560 003 Tel: (080) 2346 0815 to 818 Fax (080) 2346 0819 EMail ID: gopi@integratedindia.in.

> By Order of the Board for HATSUN AGRO PRODUCT LIMITED

G. Somasundaram Company Secretary & Compliance Officer

Sd/-

புதுச்சேரி சட்டசபை கூடியது: ரு.3613 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் : எதிர்கட்சிகள் வெளிநடப்பு புதுச்சேரி, மார்ச்.30 –

புதுச்சேரி சட்டசபை இன்று கூடியது ; ரூ.3613 தாக்கல் கெரிவிக்கு

எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபை கூடியதும் சபாநாயர் செல்வம் சபையின்

பட்ஜெட் போடாதது ஏன்? என்று கேட்டார். நேரத்தில் காங்கிரஸ் வைத்திலிங்கம் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து விட்டு வெளியேறினார். இன்னொரு

உறுப்பினர்கள் விவாதத்துக்கு பின் முதல்வர் என். ரங்கசாமி வரும் ஆகஸ்ட் மாதம் வரையிலான 5 மாத செலவுகளுக்கான ரூ.3613 கோடி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். குரல் ஓட்டு மூலம் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.

கூச்சல் குழப்பம் பாஜக உறுப்பினர் ராமலிங்கம் பேசியபோது

உறுப்பினர் வெங்கடேசன் மற்றொரு பாஜக பேசும் போது புதுவை மினரல் வாட்டர் பாட்டிலைத் தூக்கிக்காட்டி இந்த ஆட்சியில்தான் இது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். எதிர்கட்சி துணைத் தலைவர் எழுந்து எண்ணையும் தண்ணீரும்

எண்ணையை நீக்க தண்ணீர் ஊற்றி கழுவ அனைத்து அலுவல்களும்

கோடிக்கு இடைக்கால பட்ஜெட்

செய்யப்பட்டது. அரசுக்கு எதிர்ப்பு

அலுவல்களை தொடங்கினார்.அப்போது எதிர்கட்சித் தலைவர் சிவா எழுந்து பேசினார். மாநிலத்தின் முழு பட்ஜெட் போடவில்லை. இடைக்கால பட்ஜெட் ஏன் போடப்படுகிறது. மத்திய அரசு பட்ஜெட்டில் புதுவை அரசுக்கு நிதி ஒதுக்கி விட்டது. அதை வைத்து முழு

உறுப்பினர் ரமேசும் வெளிநடப்பு செய்தார்.

காங்கிரஸ் உறுப்பினர் வைத்திலிங்கம் குறுக்கிட்டுப் பேசினார்.இதைத் தொடர்ந்து சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

ஒட்டாது ; பொருத்தமாக இல்லை என்றார் .

வேண்டும் என்று சபாநாயகர் கூறியபோது சபையில் சிரிப்பலை எழுந்தது. முடிவடைந்ததும் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

பள்ளி வேன் மோதி சிறுவன் பலியான சம்பவம்: ஓட்டுநர், பெண் ஊழியருக்கு மனநல பரிசோதனை

சென்னையில் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் மோதி 2ம் வகுப்பு மாணவர் தீக்சித் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பள்ளி வேன் ஓட்டுநர் பூங்காவனம் மற்றும் பெண் ஊழியர் ஞானசக்திக்கு மனநல பரிசோதனை செய்யப்பட்டது. சென்னை வளசரவாக்கம், ஆழ்வார்

திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவர் தீக்சித் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் போலீசார், ஓட்டுநர் வேன் பூங்காவனம் மற்றும் பெண் ஊழியர் ஞானசக்தி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போலீசா**ர்** மேற்கொண்ட

கேட்காது என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் உடல்நலம் மற்றும் மனநல பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி

ஓட்டுநர் பூங்காவனத்துக்கு ஒரு காது

பள்ளி

ஆகியோர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 304 (ஏ) பிரிவின் கீழ் (கொலை குற்றமாகாத மரணத்தை விளைவித்தல்) வழக்குப் பதிவு ஆனால், செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இருவருக்கும் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.